

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

In the Name of Allāh, the Most Gracious, the Most Merciful

ஜும்ஆ உரை

ஈமான், இஸ்லாம் மற்றும் ஆன்மீக கல்வி.

கலீஃபத்துல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மத்
அஸீம்(அலை) அவர்களின் சிறப்புரை

Tamil Translation of Friday Sermon
by Khalifatullah Hazrat Munir
Ahmad Azim dated on:



25 முஹர்ரம் 1443 ஹிஜ்ரி
03 செப்டம்பர் 2021)



வெளியீடு : அமீர் ஜமாத்,
TNJUSAI பத்திரிகை குழுமம்,
தமிழ்நாடு. செல் : 917502272774
E.Mail : Jusai.tn@gmail.com

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து சஹாபாக்கள் மற்றும் , அனைத்து முஸ்லீம்களுக்கும் தனது ஸலாத்தினை தெரிவித்ததைத் தொடர்ந்து ஹஸ்ரத் முஹைய்யுத்தீன் அல் ஃகலீஃபத்துல்லாஹ் (அய்) அவர்கள் தஷஹது, தஅவூது மற்றும் சூரா பாத்திஹா ஒதியப் பிறகு "ஈமான்,இஸ்லாம் மற்றும் ஆன்மீக கல்வி" என்ற தனது பேருரையின் பக்கம் கவனம் செலுத்தினார்கள்.

இஸ்லாம் மற்றும் ஈமான் ஆகிய இரண்டு சொற்களும் ஒத்த சொற்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. சர்வ வல்லமையுள்ள அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்:

إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ

நிச்சயமாக (தீனூல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்.(ஆல இம்ரான் 3:20)

() وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَسِرِينَ

இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் தேடினால்(விரும்பினால்) அது ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. (அதாவது வேறு எந்த மார்க்கத்தையும் அவர் ஏற்றுக்கொள்வது எல்லாம் வல்ல அல்லாஹ்விடத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது).மேலும் (இன்னொரு மார்க்கத்தைத் தேர்ந்தெடுக்கும்) அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். (ஆல இம்ரான் 3:86)

وَمَنْ يَرْتَدِدْ مِنْكُمْ عَنْ دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ

உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய (இஸ்லாமிய) மார்க்கத்திலிருந்துத் திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்;. இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்." (அல் பகரா: 217)

இந்த உலகில் ஒருவரது இஸ்லாத்தின் வெளியேற்றம் என்பது ஒருவரது நிக்காஹ்வை ரத்து செய்யக் கூடியதாகும். இஸ்லாத்தில் இருந்து வெளியேறிய தன் மூலம், (அவ்வாறு) வெளியேறியவரின் (முர்தத்தின்) மனைவி அவரின் நிக்காஹ்விலிருந்து பிரிந்துவிடுகிறாள். அவர் ஒரு பரம்பரை உடைமையை இழந்தும் விடுகிறார். அவர் எந்த முஸ்லிமின் பரம்பரையிலும் வாரிசாகவு மாட்டார். மரணித்தப் பிறகு அவருக்கு ஜனாஸா தொழுகையும் இருக்காது. ஆஃகிரத்தோடு தொடர்புடைய ஒருவரின் செயல்களுக்கான அழிவு என்பது என்றென்றும் நரகத்தில் குடியிருப்பதாகும்.

ஒரு முர்தத் (இஸ்லாத்தை துறந்தவர்) இஸ்லாத்தின் பக்கம் திரும்பினால், அவரது முன்னால் மனைவியாக இருந்த பெண்ணுடனான தனது நிக்காஃவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இந்த புதுப்பித்தல் அவளுடைய உடன்பாடு

மற்றும் ஒப்புதலுடன் இருக்க வேண்டும். அவள் மறுத்தால், அது அவள் மீது திணிக்கப்படவும், அவரை திருமணம் செய்யும்படி அவளைக் கட்டாயப்படுத்தவும் முடியாது. சர்வவல்லமையுள்ள அல்லாஹ் கூறுகிறான்:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ءَامِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَالْكِتَابِ الَّذِي نَزَّلَ عَلَىٰ رَسُولِهِ وَالَّذِي أَنزَلَ مِن قَبْلُ وَمَن يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ فَقَدْ ضَلَّ ضَلًّا بَعِيدًا () إِنَّ الَّذِينَ ءَامَنُوا ثُمَّ كَفَرُوا ثُمَّ ءَامَنُوا ثُمَّ كَفَرُوا () ثُمَّ أَرْادُوا كُفْرًا لَّمْ يَكُنِ اللَّهُ لِيُغْفِرَ لَهُمْ وَلَا لِيَهْدِيَهُمْ سَبِيلًا

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும் இதற்கு முன்னர் (அதாவது நபி(ஸல்) அவர்கள் தோன்றுவதற்கு முன்) இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;. எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும்; இறுதி நாளையும் (நும்பாமல்) நிராகரிக்கிறாரோ, அவர் வழிகேட்டில் வெது தூரம் சென்றுவிட்டார். நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் நிராகரிப்பை அதிகரித்துக் கொண்டனரோ, அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாகவும் இல்லை. மேலும் அவர்களுக்கு (சொர்க்கத்தின்) வழியைக் காட்டுகிறவனாகவும் இல்லை. (அந் நரிஸா 4:137&138)

சர்வவல்லமையுள்ள அல்லாஹ் கூறுகிறான்:

إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا سَوْفَ نُصَلِّيهِمْ نَارًا كُلَّمَا نَضِجَتْ جُلُودُهُمْ بَدَّلْنَاهُمْ جُلُودًا غَيْرَهَا لِيَذُوقُوا الْعَذَابَ إِنَّ اللَّهَ كَانَ عَزِيزًا حَكِيمًا ()

யார் நம் சட்டங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்;. (அங்கே அவர்களது நிலை எவ்வாறு இருக்குமென்றால், அவர்களது தோல்கள் கருகி (எரிந்து)விடும் போதெல்லாம் அவையல்லாத (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையை (எப்போதுமே) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். (அந் நரிஸா 4:57)

وَالَّذِينَ ءَامَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَنُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا لَّهُمْ فِيهَا أَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَهُمْ فِيهَا ظِلِيلًا ()

(அவர்களில்) எவர்கள் ஈமான் கொண்டு, நன்மையான காரியங்களைச் செய்கின்றார்களோ அவர்களை சுவனபதிகளில் புகுத்துவோம், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்;. அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்; அங்கு அவர்களுக்குப் பரிசுத்தமான துணைவியர் உண்டு. அவர்களை (குழுமையான) அடர்ந்த நிழலிலும் நுழையச் செய்வோம். (3:58)

திருக்குர்ஆனின் இந்த வசனங்களில், இஸ்லாத்தின் மக்களுக்காக சுவர்க்கத்தின் அருட்கொடைகள் சிலவற்றையும், இஸ்லாத்தை நிராகரிப்பவர்களுக்கு நரகத்தின் பயங்கரங்கள் மற்றும் துயரங்கள் சிலவற்றைப் பற்றியும்

குறிப்பிடப்பட்டுள்ளன. மற்ற வசனங்களும் ஹதீஸ்களும் இவற்றை அதிகமான விவரங்களோடு விளக்குகின்றன.

முஸ்லிம்களே! இந்த உலக வாழ்க்கை அற்பமானது. நீங்கள் சில கஷ்டங்களை அனுபவிப்பதைப் பொருட்படுத்தாமல், நீங்கள் இஸ்லாத்தில் உறுதியுடன் இருந்தால், உடனடியாக உங்கள் மரணத்திற்குப் பிறகு நீங்கள் அனுபவிக்கும் சுகங்களும், ஆடம்பரங்களும் இங்கே இந்த பூமியில் நீங்கள் கடந்து சென்ற எந்த ஒரு சிரமம் அல்லது கஷ்டத்தின் நினைவையும் அழித்துவிடும்.

சில மோசமான நோக்கம், பேராசை, பயம் அல்லது கஷ்டம் காரணமாக நீங்கள் இஸ்லாத்தில் இருந்து விலகியிருந்தால்-அல்லாஹ் மன்னிப்பானாக! -உடனடியாக உங்கள் மரணத்திற்குப் பிறகு இங்கே இந்த பூமியில் நீங்கள் அனுபவித்த சுகமும் ஆடம்பரமும் எதுவாக இருந்தாலும் சரி, அவற்றை (எல்லாம் உடனே) நீங்கள் மறந்துவிடக்கூடிய அளவிற்கு அத்தகைய பயங்கரத்தையும் தண்டனையையும் அனுபவித்து கஷ்டப்படுவீர்கள். மரணத்திற்குப் பிறகு உங்களை கைப்பற்றும் அந்த துரதிர்ஷ்டத்திலிருந்தும், அச்சத்திலிருந்தும் உங்களால் ஒருபோதும் தப்பித்துக் கொள்ள முடியாது.

எனவே, மிகக்குறைந்த அளவு புரிதலைக் கொண்ட ஒருவர் முழு உலகின் ஆட்சிக்காகவும் கூட இஸ்லாத்தை கைவிட்டு விட மாட்டார்.

அல்லாஹ்வே! எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழிகாட்டுவாயாக! அவர்களின் அறிவுத் திறனை நேராக்குவாயாக! மேலும் அவர்கள் பூமியில் உனது தீனை [அதாவது இஸ்லாத்தைப்] பரப்புவதற்குரிய அந்த (அறிவை) பயன்படுத்தச் செய்வாயாக!. ஆமீன்.

உண்மையில், எம்பெருமானார் ஹஸ்ரத் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:"(தீனை) அறிவைப் பெறுதல் என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கட்டாயமாகும்."(இப்னுமாஜா).

தீனை -மார்க்க அறிவைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லீம், ஆண் மற்றும் பெண், பணக்காரர் மற்றும் ஏழை, நகரவாசி மற்றும் கிராமவாசி ஆகிய அனைவரின் மீதும் கட்டாயக் கடமையாக்கப்பட்டுள்ளது என்பதை இந்த ஹதீஸ் நிரூபிக்கிறது. தீன் அறிவைப் பெறுவது அரபு மொழியின் பயிற்றுமொழிக்கு மட்டும் வரையறுக்கப்பட்டது அல்ல. தீனின் போதனைகள் அரபு புத்தகங்கள் மூலம் அல்லது அரபு அல்லாத புத்தகங்கள் மூலம் அல்லது நம்பகமான உலமாவிடம் விசாரிப்பதன் மூலம் அல்லது நம்பகமான மற்றும் தகுதிவாய்ந்த விரிவுரையாளர்களின் சொற்பொழிவுகளைக் கேட்பதன் மூலம் பெறப்பட வேண்டும். வாசிக்கத் தெரியாத மற்றும் [தீன் விஷயங்களில் அறிஞர்/ மார்க்கம் கற்ற அறிஞர்களாகிய] எந்த ஒரு ஆலிமோ கிடைத்திராதப் பெண்கள் தங்கள் தீனின் தேவைகளைப் பற்றி அறிந்திட உலமாவிடம் அவர்களது குடும்ப ஆண்கள் அமைப்பு மூலம் விசாரிக்க வேண்டும்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தனது தோழர் அபூ தர்(ரலி) அவர்களை நோக்கி கூறினார்கள்:

"ஓ அபூ தர்! குர்ஆனின் ஒரு வசனத்தைக் கற்றுக்கொள்ள நீங்கள் எங்கேயாவது

சென்றால், அது (நஃபில்) தொழுகையின் நூறு ரக்காத்தை விட சிறந்தது;(தீன்) அறிவின் ஒரு சட்டத்தை பெற நீங்கள் எங்காவது சென்றால், (நஃபில்) தொழுகையின் ஆயிரம் ரக்காத்தை நீங்கள் தொழுவதை விட இது உங்களுக்கு சிறந்தது;அதை (அந்த அறிவை) நீங்கள் நடைமுறை படுத்தினாலும் இல்லையென்றாலும் சரியே.(இப்னுமாஜா)

தீன் அறிவின் மகத்தான மதிப்பும் முக்கியத்துவமும் இந்த ஹதீஸில் இருந்து வெளிப்படுகிறது.

பயிற்சி இல்லாத அறிவு பயனற்றது என்று சிலர் வாதிடுகின்றனர். இந்த நோக்கு தவறானதாகும் ஏனென்றால் ஒருவர் தீன் அறிவைப் பெற்று அதன்படி செயல்படாவிட்டாலும் கூட அதனைப் பெறுதலில் கிடைக்கும் நன்மையைப் பற்றி இந்த ஹதீஸ் தெளிவாகக் குறிப்பிடுகின்றது. கற்றதன் படி ஒருவர் நடைமுறைப்படுத்த விட்டாலும் கூட அறிவின் இந்த முக்கியத்துவத்திற்கு மூன்று காரணங்கள் உள்ளன.அவை

1.உண்மையை உணர்வதன் காரணமாக ஒருவர் தவறான வழியில் செல்வதை அறிவுத் தடுக்கின்றது.இதுவே பெரும் பொக்கிஷமாகும்.

2.ஒரு நேரத்திலோ அல்லது மற்றொரு நேரத்திலோ தீன் பற்றிய அறிவானது, அதன்படி செயல்பட ஒருவரைத் தூண்டுகிறது, இன்ஷா-அல்லாஹ். அறிவுள்ள மனிதன் ஒரு நாள் நல்ல செயல்களைச் செய்யும் (அதாவது,அறிவின் தேவைகளுக்கு ஏற்ப பயிற்சி செய்யும்) தவஃபீக்கைப் பெறுகிறார். இன்ஷா-அல்லாஹ்.

3.அறிவு மற்றவர்களுக்கு உண்மையை அறிவுறுத்த ஒருவருக்கு உதவுகின்றது. தீன் அறிவை சொந்தமாக்கிக்கொண்டுள்ள ஒருவர் அந்த அறிவை அறிவுறுத்தும் நிலையில் உள்ளார் அதன் மூலம் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சட்டத்தை பரவச் செய்கிறார். இதுவும் கூட பெரும் சிறப்பிற்குரியதும்,மாபெரும் ஸவாபை [அருட்களைப் பெற்றுத் தருவதும்] ஆகும்.

எம்பெருமானார் ஹஸ்ரத் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"உன்னதமான தொண்டு என்னவென்றால் ஒரு முஸ்லீம் (தீனின்) சில அறிவைப் பெற்று, பின்னர் அதனை ஒரு முஸ்லிம் சகோதரருக்கு பரப்புவதாகும். " (இப்னுமாஜா).

ஒருவர் பெற்ற தீன் அளவை (அது)எந்த அளவானாலும் (சரியே, அதனைப்) பரப்புவதை இந்த ஹதீஸ் வலியுறுத்துகிறது. அனைத்து தர்ம செயல்களையும் விட அதன் ஸவாப் (அருள்) பெரியதாகும். ஸுபஹானல்லாஹ்!

அல்லாஹ் எவ்வளவு அருளுக்குரியவனாக இருக்கிறான்! நாவின் சிறிய முயற்சிக்காக அதிகமான ஸவாப்களை (அருட்களை) அவன் வழங்குகிறான். தர்மத்தில் பெரும் தொகையை-பணத்தை செலவழிப்பதன் மூலமாகக் கூட இவ்வளவு பெரிய அளவு ஸவாபை (அருளை நாம்) ஒருபோதும் அடைய முடியாது.

சர்வ வல்லமையுள்ள அல்லாஹ் கூறுகிறான்:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا

முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; (அத் தஹ்ரீம் 66:7)

இந்த வசனத்தை விளக்கியவாறு, ஹஸ்ரத் அலி(ரலி) அவர்கள் இதன் பொருளைக் கூறுகிறார்கள்: “உங்கள் குடும்பத்தாருக்கு நல்லொழுக்கத்தின் செயல்களைக் (அதாவது தீனின்-மார்க்க செயல்களை) கற்றுக் கொடுங்கள்.

ஒருவரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தீனை கற்பிப்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது என்பதை இந்த வசனத்திலிருந்தும் மற்றும் ஹதீஸிலிருந்தும் வெளிப்படுகிறது. இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டது போல இந்தக் கட்டாய கடமையைச் செய்யத் தவறினால் நெருப்பின் தண்டனையே அதன் விளைவாகும்.

எம்பெருமானார் ஹஸ்ரத் முஹம்மது நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் நம்பிக்கையாளர்களின் நற்செயல்களுக்கு மத்தியில், ஒருவரின் மரணத்திற்குப் பிறகும் (மூலதனமாக) தொடர்ந்து பெருகிக்கொண்டிருப்பது மற்றவர்களுக்கு வழங்கப்பட்ட தீன் அறிவாகும். மற்றவருக்கு சொல்லிக் கொடுத்த ஒரே ஒரு இஸ்லாமிய போதனைக்கும் கூட இது பொருந்தும். அத்தகைய செயல்களுக்கிடையே தீனைப் பரப்புவதும் உள்ளது. உதாரணமாக, புத்தகங்களை எழுதுதல் அல்லது வாங்குதல் மற்றும் அவற்றை விநியோகம் செய்தல் ஆகிய வழிவகை மூலம் அல்லது தீனின் அறிவைத் தேடுகின்ற மாணவர்களுக்கு உதவுவதன் மூலமும் ஆகும். மேலும் நல்லொழுக்கச் செயல்களுக்கு மத்தியில், ஒருவரின் மரணத்திற்குப் பின் நிலைத்து நிற்கும் ஸவாப் (அருள்) என்பது, இறைபக்தியுள்ள குழந்தைகள் ஆவார்கள். அத்துடன் இது சம்பந்தமான மற்ற சில நல்லொழுக்கச் செயல்களையும் இந்த ஹதீஸ் குறிப்பிடுகிறது. (இப்னு மாஜா மற்றும் பைஹகி).

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவரும் தனது குழந்தைகளுக்கு அதை விட சிறந்ததாக வேறு எதையும் வழங்குவதாக இருக்காது (இந்த இடத்தில் அதப்-தீன் அறிவைக் குறிக்கிறது). (திர்மிதி, பைஹகி)

எம்பெருமானார் ஹஸ்ரத் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மூன்று மகள்களை அல்லது மூன்று சகோதரிகளைப் பார்த்துக் கொள்ளும் ஒரு மனிதனுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் சுவர்க்கத்தை உறுதிப்படுத்தி விடுகிறான். அவர் அவர்களுக்கு அறிவை புகட்டுகின்றார், அத்தகைய நேரம் வரை (அதாவது அவர்கள் திருமணம் செய்து கொள்ளும் வரை) அவர்களிடம் கருணையுடன் நடந்துகொள்கிறார். அதாவது எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பொறுப்புகளில் இருந்து அவருக்கு விடுதலை அளித்துவிடுகிறான்.

அப்போது ஒருவர் இரண்டு மகள்களைக் குறித்து விசாரித்தார் மற்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு மகள்களைப் பராமரிப்பதற்கும்

படம அதே வெகுமதியைக் குறிப்பிட்டார்கள். மற்றொரு நபர் ஒரு மகளைக் குறித்து விசாரித்தார். அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள், அதேபோன்று இந்த ஸவாப் (அருள்) ஒரு மகளை கவனித்துக்கொள்வதிலும் கூட இருக்கிறது என்று கூறினார்கள். (மிஷ்காத்)

தீன் அறிவைப் பெறுதலும் கற்பித்தலும் ஃபர்ள் (கட்டாயம்) ஆகும், மேலும் கணிசமான ஸவாப்புகள் (அருட்கள்) இந்த ஹதீஸ்களின் மூலம் (நான் உங்கள் முன் மேற்கொள் காட்டியவை), மற்றும் இன்னும் பல ஹதீஸ்களின் மூலமும் உறுதிசெய்யப்பட்டுள்ளன. அத்தகைய அறிவின் மிக உயர்ந்த தரம் என்பது ஒருவரை தீனின் ஆலிமாக தகுதிபெறச் செய்வதாகும். எனினும், அனைத்து மக்களுக்கும் உலமாவாக ஆவதற்கான திறன், உறுதிப்பாடு மற்றும் வாய்ப்பு இருப்பதில்லை. ஆயினும் கூட, தீன் அறிவு அனைவரின் மீதும் கட்டாயமாகும்; எனவே அத்தகைய அறிவை பெறுவதற்கு ஒரு எளிய முறை விளக்கப்படுகிறது. இந்த எளிய முறை பொது மக்களுக்கு தீன் அறிவைப் பெற உதவுகின்றது, அதன் மூலம் அவர்களது கட்டாயக் கடமையை நிறைவேற்றுகிறார்கள், மேலும் இது தொடர்பாக வாக்குறுதியளிக்கப்பட்டுள்ள ஸவாப் (அருளையும்) பெற்றுக் கொள்கிறார்கள். இந்த எளிய வழிமுறைப் பின்வருமாறு:

அரபு, உருது, ஆங்கிலம், பிரஞ்சு, இந்தி, தமிழ் மொழி ஆகிய மொழிகளில் அறிவு திறம் உடையவர்கள், தீனின் நம்பகமான புத்தகங்களை (authentic books) இந்த மொழிகளில் படிக்க வேண்டும், குறிப்பாக இறை வெளிப்பாட்டின் இக்காலத்தில் நமது சொந்த புத்தகங்களான ஜமாத் புத்தகங்கள், அத்துடன் இக்காலத்தின் ஃகலீஃபத்துல்லாஹ்வின் புத்தகங்கள், மற்றும் அல்-அஸ்மீத் ஃபீஸ்ரூல் குர்ஆன் ஆகியவை நம்மிடம் இருக்கின்றன. இந்த புத்தகங்கள் பாடத்தின் வடிவத்திலும், தக்வாவுடனும் படிக்கப்பட வேண்டும்.

இணைய தளம் மற்றும் சமூக ஊடகங்களின் காலத்தில் இருந்து கொண்டிருப்பது போன்று, குறிப்பாக உலகில் உயிருக்கு ஆபத்தான வைரஸ்கள் பேரழிவையும் இறப்புகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பயங்கரமான (இந்த) சூழ்நிலையில், இந்த புத்தகங்களைப் படிக்கவும், உங்கள் நினைவாற்றலையும் அறிவாற்றலையும் கூர்மைப்படுத்த அவற்றின் மீது தேர்வுகள் அல்லது வினாடி வினா நடத்துவதற்கும் நான் எனது ஸஹாபாக்கள் அனைவருக்கும் அறிவுரை கூறுவேன்.

உங்களுக்கு புரியாத போதெல்லாம் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்; அறிவுள்ள ஒருவரை நீங்கள் சந்திக்கும் போதெல்லாம் (அதன்) தெளிவை (விளக்கத்தைப்) பெற்றுக் கொள்ளுங்கள். இந்த வழியில் நீங்கள் எந்த அறிவைப் பெற்றாலும், அதை மற்றவர்களுக்கும் கூட பரப்புங்கள்.

மேலும் அனைத்து நம்பிக்கை கொண்ட ஆண்களும் தாம் பெற்ற அத்தகைய அறிவை தங்கள் மனைவிகள் மற்றும் குழந்தைகளுக்கு கற்பிக்க ஒரு சிறப்பு முயற்சி செய்ய வேண்டும்.

அத்தகைய புத்தகங்களைப் படிக்க இயலாதவர்கள் அந்த மொழிகளில் அறிவு திறம் கொண்ட ஒருவரின் சேவைகளைப் பெற முயற்சி செய்ய வேண்டும். மேலும் இந்த புத்தகங்களின் சாரம்சம் மற்றும் உள்ளடக்கத்தை

(அவர்களால்) உதவ முடியும். இந்த புத்தகங்களின் பயிற்றுவிப்பாளர் அவருடைய வகுப்புக்கு படித்து விவரிக்க வேண்டும். அதே நேரத்தில், தங்களின் தீனின் கேள்விகளைக் குறித்து அவரிடம் குறிப்பிட வேண்டும். அல்லாஹ்வின் தூய தீனுக்கு எதிரே பிடிவாதமாக குரல் கொடுக்கும் குஃபாரின் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் ஒருபோதும் கலந்து கொள்ளவோ அல்லது பங்கேற்கவோ செய்யாதீர்கள். முதலில், குஃப்ரின் வார்த்தைகள் (அவநம்பிக்கை) மற்றும் ழலால் (வழி தவறுதல்) ஆகியவை இதயத்தில் இருளை உருவாக்குகிறது. இரண்டாவதாக, அத்தகைய கூட்டங்களில் ஒரு முஸ்லீமைக் கவரும் சாத்தியமும் உள்ளது; ஹராமான (குடுக்கப்பட்ட) செயல்கள் செய்யப்பட்டதன் அல்லது அவதூறு அறிக்கைகள் கூறப்பட்டதன் காரணமாக அவரது ஈமான் (நம்பிக்கையில்) கிளர்ச்சியூட்டும் செயல் ஏற்படக்கூடும். அவரது கோபம் சச்சரவு மற்றும் சண்டைக்கு வழிவகுக்கும்.

மறுபுறம், ஒருவர் கோபத்தை வெளிப்படுத்த முடியாவிட்டால், ஒருவரது மன அழுத்தம் மற்றும் விரக்தியால் பீடிக்கப்படுவார். மன அழுத்தம் மற்றும் விரக்தியால். ஒருவரின் மன அமைதி கெட்டுவிடும். சர்ச்சைகள் மற்றும் விவாதங்களில் இருந்து தவிர்த்து கொள்ளுங்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் விவாதங்கள் இருள் படிந்த இதயத்தையும், மோசமான உணர்வு மற்றும் விரக்தி ஆகியவற்றையும் உருவாக்கிவிடுகின்றன.

இதுபோன்ற கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதல் மற்றும் விவாதங்களில் ஈடுபடுதல் ஆகியவற்றால் ஏற்படும் மற்றொரு மிகவும் தீங்கான விளைவு, சந்தேகம் மற்றும் குழப்பம் ஏற்படுவதாகும். பொய் அல்லது குஃப்ர் அறிக்கையானது, தகுதியற்ற ஒருவரை-போதிய அறிவு இல்லாத ஒருவரை -பெரும் மன குழப்பத்திற்குள் தூக்கி வீசிவிடலாம். பாத்தில் (பொய்-உண்மையல்லாததை) பரப்பப்படுவதால் ஒருவர் பாதிக்கப்படலாம், மேலும் போதிய அறிவு இல்லாததால் சந்தேகம் நீடிக்கப்பட்டு அகற்றப்படாமல் இருக்கும். எனவே, இதுபோன்ற நிகழ்ச்சிகள் அல்லது சர்ச்சைகளில் [விவாதங்கள்] கலந்து கொள்வதன் மூலம் ஒருவர் தேவையில்லாமல் தம் மீது பெரும் ஆன்மீக பேரிடரை-பேரழிவை (வலிய) அழைத்துக்கொள்கிறார். ஒருவரது நம்பிக்கையின் அபாயத்தில், அவ்வகையான நிகழ்ச்சிகளில் ஒருவர் கலந்துக் கொள்கிறார்.

எனவே, நீங்கள் உங்களது இதயத்தை மெருகூட்ட வேண்டும், மேலும் அனைத்து வகையான சந்தேகங்களும் மற்றும் குழப்பங்கள் ஆகியவற்றிலிருந்தும் விலகி இருந்து கொள்ளுங்கள். மேலும் உங்களது நம்பிக்கையில் அல்லாஹ்வின் பக்கம் செல்கின்ற (முன்னேறுகின்ற) உங்களது வழியில் தடையை ஏற்படுத்துகின்ற எத்தகைய தடைசெய்பவர்களையும் வர அனுமதித்து விடாதீர்கள். பிரார்த்தனைகள், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தல் ஆகியவற்றின் மூலமும், தீன்- மார்க்கப் புத்தகங்கள் மூலம் உங்களது தீனீய அறிவை வளப்படுத்துவதன் மூலமும், இன்னும் இக்காலத்தின் கலீஃபத்துல்லாஹ்வின் ஆலோசனை மற்றும் அறிவுறுத்தல்களை பின்பற்றுவதன் மூலமும் உங்களது நம்பிக்கையை உயிருடன் வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த அறிவுறுத்தல்களுக்கும் வழிமுறைகளுக்கும் இணங்குதல், ஏனென்றால் இது தீன் மற்றும் ஈமானின் நல்ல ஆரோக்கியத்தை உறுதி செய்கின்றது.

நீங்கள் ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் பலப்படுத்தப்படுவீர்கள்; தீனை தாக்கும் நோய்களிலிருந்தும் நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள்.எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த முயற்சியில் உங்களுக்கு உதவி செய்வானாக! மேலும் உங்கள் தீன் அறிவை வளப்படுத்தவும் மற்றும் ஒரு நேர்மையான மற்றும் உண்மையான இதயத்துடன் அதனை மற்றவர்களுக்கு பிரச்சாரம் செய்யும் தவஃபீக்கையும் உங்களுக்கு வழங்குவானாக.

இன்ஷா அல்லாஹ்,.ஆமீன்.

கலீபத்துல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மது அஸீம் (அலை) அவர்கள்!

முஸ்லிம்களே! இந்த உலக வாழ்க்கை அற்பமானது. நீங்கள் சில கஷ்டங்களை அனுபவிப்பதைப் பொருட்படுத்தாமல், நீங்கள் இஸ்லாத்தில் உறுதியுடன் இருந்தால், உடனடியாக உங்கள் மரணத்திற்குப் பிறகு நீங்கள் அனுபவிக்கும் சுகங்களும், ஆடம்பரங்களும் இங்கே இந்த பூமியில் நீங்கள் கடந்து சென்ற எந்த ஒரு சிரமம் அல்லது கஷ்டத்தின் நினைவையும் அழித்துவிடும்.

சில மோசமான நோக்கம், பேராசை, பயம் அல்லது கஷ்டம் காரணமாக நீங்கள் இஸ்லாத்தில் இருந்து விலகியிருந்தால்- அல்லாஹ் மன்னிப்பானாக! -உடனடியாக உங்கள் மரணத்திற்குப் பிறகு இங்கே இந்த பூமியில் நீங்கள் அனுபவித்த சுகமும் ஆடம்பரமும் எதுவாக இருந்தாலும் சரி, அவற்றை (எல்லாம் உடனே) நீங்கள் மறந்துவிடக்கூடிய அளவிற்கு அத்தகைய பயங்கரத்தையும் தண்டனையையும் அனுபவித்து கஷ்டப்படுவீர்கள். மரணத்திற்குப் பிறகு உங்களை கைப்பற்றும் அந்த துரதிர்ஷ்டத்திலிருந்தும், அச்சத்திலிருந்தும் உங்களால் ஒரு போதும் தப்பித்துக் கொள்ள முடியாது.

எனவே, மிகக்குறைந்த அளவு புரிதலைக் கொண்ட ஒருவர் முழு உலகின் ஆட்சிக்காகவும் கூட இஸ்லாத்தை கைவிட்டு விட மாட்டார். அல்லாஹ்வே! எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழிகாட்டுவாயாக! அவர்களின் அறிவுத் திறனை நேராக்குவாயாக! மேலும் அவர்கள் பூமியில் உனது தீனை [அதாவது இஸ்லாத்தைப்] பரப்புவதற்குரிய அந்த (அறிவை) பயன்படுத்தச் செய்வாயாக!. ஆமீன்.